

அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி - 2023

1. நிதிக்கூற்றுக்கள் 1.1 அபிப்பிராயம்

அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் (“வங்கி”) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கை தகவல்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

வங்கியின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, வங்கி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது வங்கியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

வங்கியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் வங்கியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு வங்கி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள்,

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடங்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு வங்கிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு

அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- வங்கியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- வங்கியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் வங்கி இணங்கியிருந்ததா என்பதும்,
- வங்கி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வங்கியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 தொங்கல் கணக்குகள்

| விடயம் | தொகை ரூபா | தொங்கலில் உள்ள காலப்பகுதி | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|-----------|-----------|---------------------------|---|---|
| 1/06/1102 | 266,809 | 3 ஆண்டுகள் | 2020 கொவிட் - 19 காலப்பகுதியில் இந்தச் சிக்கல் உருவாகியது. 2020 இல் கிளைகள் முரண்பாடுகளை இணக்கம் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்ததுடன் இணக்க செயன்முறைக்குப் பின்னர் மீதமுள்ள முரண்பாடு 244,489.05 ஆக குறைக்கப்பட்டது. BAC இன் இணக்கப்பாட்டுடன் இந்த மீதியை பதிவழிப்பதற்கு வங்கி எதிர்பார்க்கிறது. | தொங்கல் கணக்குகளை தீர்வு செய்த பின்னர் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டும். |

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ) EPF கடன்கள் தீர்ப்பளவு செய்யப்பட்ட பின்னரும் அத்தகைய கடன்களுக்கான தவணைப்பணங்கள் பெறப்பட்ட நிகழ்வுகள் அவதானிக்கப்பட்டன. "வாடிக்கையாளர் மீள்நிதி மூடப்பட்ட கடன் கணக்கில்" பெறப்பட்ட அத்தகைய கொடுப்பனவு செலவு வைக்கப்பட்டதுடன் 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக அந்தக் கணக்கின் திரண்ட மீதி ரூபா 25,241,363 ஆக இருந்தது. முன்னைய ஆண்டில் தொடர்புடைய மீதி ரூபா 48,931,177 ஆக இருந்தது, எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மீதி ரூபா 23,689,814 ஆல் குறைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது.

2024/09/24 இல் உள்ளவாறான வாடிக்கையாளரின் மீள்நிதி மூடப்பட்ட கடன் கணக்கின் மீதி ரூபா 22,021,322.47 ஆகும். இந்த மீதியை தீர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள மீதியை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மீள்நிதியிடுவதற்கு வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

(ஆ) வாடிக்கையாளரின் தொடர்புடைய கடன் கணக்கில் செலவு வைக்கப்படாமல் தவணைகளின் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் பகுதியளவு கொடுப்பனவுகள் போன்ற பல காரணங்களால் வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் தவணைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் "ஒதுக்கப்படாத கடன் மீதி கணக்கு" என பெயரிடப்பட்ட பேரேட்டு கணக்கில் செலவு வைக்கப்பட்டது. 16,587 கடன்கள் தொடர்பாக 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான அந்தக் கணக்கின் திரண்ட மீதி ரூபா 38,935,963 ஆகும். அந்தந்த கணக்கில் உள்ள மீதி தொடர்பான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒதுக்கப்படாத கடன் மீதி கணக்கு (UAP) பல காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் கணக்கிற்கு மேற்கொண்ட கொடுப்பனவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கொடுக்கப்பட்ட மாதாந்த தவணைப்பணத்தை விட அதிகமான தொகை கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டது. வாடிக்கையாளரால் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் நிலுவையாக உள்ள மீதியை விட அதிகமாகும். எதிர்கால மாதாந்த தவணைப்பணங்களுக்கு வாடிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் சட்ட நடவடிக்கைகளுடன் கடன் கோவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் இறந்தவரின் கடன் கோவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் வாடிக்கையாளரின்

தொடர்புடைய கணக்கில் நீண்ட காலமாக நிலுவையாக உள்ள மீதிகளை இனங்கண்டு தீர்ப்பளவு செய்வதற்கு வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

| ஆண்டு | கடன்களின் எண்ணிக்கை | தொகை (ரூபா) |
|----------------|---------------------|-------------------|
| 2020 | 689 | 3,133,424 |
| இற்கு முன்னர் | | |
| 2020 | 2,474 | 2,327,850 |
| 2021 | 270 | 851,451 |
| 2022 | 9,142 | 6,766,853 |
| 2023 | 4,012 | 25,856,385 |
| மொத்தம் | 16,587 | 38,935,963 |

கொடுப்பனவுகளின் அடிப்படையில் UAP மீதிகள் நாளாந்தம் வேறுபடுகிறது. இந்த கடன் கணக்குகள் தொடர்பான UAP கணக்கு மாதாந்தம் இணக்கம் செய்யப்படுகிறது.

1.6.2 முற்பணங்கள்

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
|--|--|--|------------|--|--|--|--|--------|--------|--|--------|-------|--|--------|--------|--|--|--|---|--------|--------|---|-------|-------|--|--|
| (அ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான வங்கியின் செயற்பாடற்ற கடன்/ நிலை 3 கடன் விகிதம் 25.99 சதவீதமாக இருந்தது, எனினும், EPF கடன்களின் அறவீட்டுத் தன்மை இலங்கை மத்திய வங்கியினால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, எனவே EPF கடன்களைத் தவிர்த்து கணிப்பிடப்பட்ட வங்கியின் செயற்பாடற்ற கடன்/ நிலை 3 கடன் விகிதம் 12.32 சதவீதமாக குறைந்த சதவீதத்தைக் காட்டுகிறது. இது 10.6 சதவீத உரிமம் பெற்ற விசேட வங்கி தொழில் விகிதத்திற்கு மேல் இருந்தது. விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. | கடன் காலப்பகுதி முடிவடைந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கடனைக் கோரும் திறன் எங்களிடம் உள்ளது. (730 DPD இற்கு கீழ்). எனவே 02 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் EPF கடன்கள் (730 DPD) மீது நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். 2024/07/31 இல் உள்ளவாறு 730 நாட்களுக்கு மேல் DPD கொண்ட 1,498 EPF கடன்கள் உள்ளன. அவற்றில் 1,177 கடன் கணக்குகளை தீர்ப்பதற்கு அறவீட்டுக் குழு மற்றும் பணிப்பாளர் சபையிடம் நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற்றுள்ளோம், மேலும் B.P.O ரூபா 6.58 மில்லியன் ஆகும். | வங்கியின் செயற்பாடற்ற கடன்/ நிலை 3 கடன் விகிதத்தைக் குறைப்பதற்கு திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| <table border="1"> <thead> <tr> <th>விபரம்</th> <th>31.12.2023</th> <th>31.12.2022</th> </tr> </thead> <tbody> <tr> <td>NPL விகிதம் (அனைத்து கடன்களும்)</td> <td></td> <td></td> </tr> <tr> <td>மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் (ரூபா மில்லியன்)</td> <td>41,007</td> <td>41,117</td> </tr> <tr> <td>மொத்தச் செயற்பாடற்ற கடன்கள் / நிலை 3 கடன்கள் ((ரூபா மில்லியன்)</td> <td>10,659</td> <td>9,054</td> </tr> <tr> <td>செயற்பாடற்ற கடன் / நிலை 3 கடன் விகிதம் (%)</td> <td>25.99%</td> <td>22.02%</td> </tr> <tr> <td>NPL விகிதம் (EPF கடன்கள் தவிர்த்து)</td> <td></td> <td></td> </tr> <tr> <td>மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் (EPF கடன்கள் தவிர்த்து) ((ரூபா மில்லியன்)</td> <td>32,167</td> <td>32,736</td> </tr> <tr> <td>மொத்தச் செயற்பாடற்ற கடன்கள் (EPF கடன்கள் தவிர்த்து) ((ரூபா மில்லியன்)</td> <td>5,051</td> <td>3,262</td> </tr> </tbody> </table> | விபரம் | 31.12.2023 | 31.12.2022 | NPL விகிதம் (அனைத்து கடன்களும்) | | | மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் (ரூபா மில்லியன்) | 41,007 | 41,117 | மொத்தச் செயற்பாடற்ற கடன்கள் / நிலை 3 கடன்கள் ((ரூபா மில்லியன்) | 10,659 | 9,054 | செயற்பாடற்ற கடன் / நிலை 3 கடன் விகிதம் (%) | 25.99% | 22.02% | NPL விகிதம் (EPF கடன்கள் தவிர்த்து) | | | மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் (EPF கடன்கள் தவிர்த்து) ((ரூபா மில்லியன்) | 32,167 | 32,736 | மொத்தச் செயற்பாடற்ற கடன்கள் (EPF கடன்கள் தவிர்த்து) ((ரூபா மில்லியன்) | 5,051 | 3,262 | | |
| விபரம் | 31.12.2023 | 31.12.2022 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| NPL விகிதம் (அனைத்து கடன்களும்) | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் (ரூபா மில்லியன்) | 41,007 | 41,117 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| மொத்தச் செயற்பாடற்ற கடன்கள் / நிலை 3 கடன்கள் ((ரூபா மில்லியன்) | 10,659 | 9,054 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| செயற்பாடற்ற கடன் / நிலை 3 கடன் விகிதம் (%) | 25.99% | 22.02% | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| NPL விகிதம் (EPF கடன்கள் தவிர்த்து) | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் (EPF கடன்கள் தவிர்த்து) ((ரூபா மில்லியன்) | 32,167 | 32,736 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| மொத்தச் செயற்பாடற்ற கடன்கள் (EPF கடன்கள் தவிர்த்து) ((ரூபா மில்லியன்) | 5,051 | 3,262 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

செயற்பாடற்ற கடன்/ 15.7% 9.97%
நிலை 3 கடன்
விகிதம் (%)

(ஆ) வங்கி பல்வேறு தயாரிப்பு வகைகளின் கீழ் கடன் வசதிகளை வழங்கியுள்ளது. கடந்த மூன்று வருட காலப்பகுதியில் பல்வேறு தயாரிப்பு வகைகளுக்கு இடையேயான கடன் வசதிகள் விநியோகம் மற்றும் தயாரிப்பு வகை ரீதியான செயற்பாடற்ற கடன் விகிதங்கள் தொடர்பாக பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(i) கடந்த மூன்று வருட காலப்பகுதியின் போது வங்கியின் மொத்த கடன் போட்போலியோவில் (Portfolio) தோட்ட வகைகளை உள்ளடக்கிய 95 சதவீத பங்களிப்பை வழங்கிய, தனிநபர், தனிநபர் ஈடு, ஈடு மற்றும் EPF கடன் என்பன வங்கியின் முக்கிய தயாரிப்பு வகைகளாகும்.

(ii) நுண் மற்றும் SME துறைகள் உட்பட பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்கு கடன்களை வழங்குவதன் மூலம் வங்கியின் பங்களிப்பு முக்கியமற்றதாகும்.

(iii) தோட்ட கடன் வகை மற்றும் EPF கடன் வகை என்பன கடந்த மூன்று வருட காலப்பகுதியில் வங்கியின் மிக உயர்ந்த NPL விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.

ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, வங்கி அதனது வணிகக் களத்தை தொடர்பு வணிகப் பிரிவுகளுக்கு மாற்ற அனுமதிக்கப்படவில்லை, எனினும், அதன் பாரம்பரிய வணிகப் பிரிவுகளிலிருந்து விலகி, SEM துறைக்கு கடன்களை வழங்குவதற்கும், கூட்டுத்தாபன துறையின் தொழிற்புழு மூலதனத் தேவைக்கான வசதிகளை வழங்குவதற்கும் வங்கி நகர்ந்துள்ளது. 2023.12.31 இல் உள்ளவாறு SME துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூபா 1,100 மில்லியன் ஆகும்.

SMIB சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் SME, நுண், விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற பல்வேறு தயாரிப்பு வகைகளுக்கு இடையே கடன் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடன்ான தொடர்பு

இணங்காமை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ) 1984 இன் 29 ஆம் இலக்க அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி (திருத்த) சட்டம்

பணிப்பாளர் சபையில் ஒன்பது தகுதியான மற்றும் சரியான நபர்கள் நியமிக்கப்பட வேண்டிய போதிலும் நான்கு பணிப்பாளர்கள் மாத்திரமே உள்ளனர்.

நாட்டின் அரசியல் காரணமாக வேட்புமனுக்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வங்கியின் பல கோரிக்கைகளைத் தொடர்ந்து, பணிப்பாளர் சபைக்கு ஏழு பரிந்துரைகள் பெறப்பட்டன. எனினும், நான்கு பணிப்பாளர்கள் மாத்திரமே

SMIB சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான பணிப்பாளர்கள் சபைக்கு நியமிக்கப்பட வேண்டும்.

அவர்களின்
நியமனங்களுக்கு CBSL
அனுமதியைப்
பெற்றுள்ளனர்.

| | | | |
|--|---|--|--|
| <p>(ஆ) 2022 இன் 04 ஆம் இலக்க மத்திய வங்கியின் வழிகாட்டல்கள் - 7 ஆம் பிரிவு</p> | <p>2023 திசம்பர் 31 இற்கு முன்னர் வங்கி ரூபா 7.5 பில்லியன் குறைந்தபட்ச ஒழுங்குமுறை மூலதனத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்திருக்கவில்லை.</p> | <p>SMIB சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மூலதனத்தை திரட்டுவதற்கு தகுதியான நிதிக் கருவிகளை வெளியிடுவதற்கு வங்கி அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பிரச்சினையைத் தடுத்து நிறுத்துவதற்கு மூலதனத்தை திரட்டுவதற்காக நிரந்தரக் கடன்களை வழங்குவதற்கு அவர்களது இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> | <p>குறைந்தபட்ச ஒழுங்குமுறை மூலதனத் தேவைப்பாட்டை நிறைவேற்றுவதற்கு வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p> |
|--|---|--|--|

1.8 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|---|---|---|
| <p>ரூபா 3,603,588 மற்றும் ரூபா 15,591,023 தொகையான முறையே கடன் மீள்கொடுப்பனவு வரி (DRL) மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) என்பன 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 150(3) ஆம் பிரிவின் பிரகாரம் மீள்நிதியிடுவதற்காக பயன்படுத்த வழங்கப்பட்ட நான்கு ஆண்டுகள் தயவுக் காலம் ஏற்கனவே கடந்திருந்த போதிலும் 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றுக்களில் பெறவேண்டிய மீதியாக இனங்காணப்பட்டிருந்தது.</p> | <p>DRL மற்றும் NBT மீதிகள் சபை அங்கீகாரங்களை பெற்ற பின்னர் 2024 இல் பதிவழிக்கப்படும்.</p> | <p>நிதிக்கூற்றுக்களில் பெறவேண்டியவை யாக இனங்காணும் போது மீதிகளின் அறவீட்டு தன்மையை உறுதிப்படுத்துதல்.</p> |

1.9 தகவல் தொழில்நுட்ப பொதுவான கட்டுப்பாடுகள்

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|---|---|--|
| <p>வங்கியின் தகவல் முறைமை போதிய சேமிப்பு திறனுடன் இயங்காததுடன் இது முறைமையில் சில முக்கியமான தரவை பேணி தேவையான இடங்களில் தரவு மற்றும் முறைமை காப்புப்பிரதியை மீட்டெடுக்க இயலாதுள்ளமையை ஏற்படுத்துகிறது.</p> | <p>புதிய முறைமைக்கு இடம்பெயர்ந்த பின்னர் இந்த சிக்கல் தீர்க்கப்படும்.</p> | <p>போதுமான சேமிப்பு திறனை பேணுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.</p> |

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 1,164,780,667 நட்டமொன்றாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் நட்டம் ரூபா 89,005,118 ஆக காணப்பட்டதால் நிதி விளைவுகளில் ரூபா 1,075,775,549 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. தேறிய வட்டி எல்லையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி மற்றும் நட்டக்கழிவு கட்டணங்கள் அதிகரித்தமை என்பன இவ் வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

2.2 முக்கிய வருமான செலவின விடங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் முக்கிய வருமான செலவின விடயங்களின் பகுப்பாய்வு, அதிகரிப்பு அல்லது குறைவடைதல் சதவீதத்துடன் கீழே தரப்பட்டுள்ளது.

| விபரம் | வேறுபாடு அதிகரிப்பு/ (குறைவு) (ரூபா'000) | வேறுபாடு (%) | வேறுபாட்டிற்கான காரணம் |
|-------------------------------------|--|-----------------|--|
| வட்டி வருமானம் | 1,922,164,109 | 26 | தற்போதுள்ள மற்றும் புதிதாக வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முதலீடுகளின் வட்டி விகிதங்களின் அதிகரிப்பு. |
| வட்டி செலவினங்கள் | 3,269,613,211 | 60 | சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள் மீதான வட்டி விகிதத்தின் அதிகரிப்பு. |
| தேறிய நியாய பெறுமதி ஆதாயம்/(நட்டம்) | 159,667,635 | 7480 | அலகு நம்பிக்கைபொறுப்பு முதலீடுகள் மீதான பெறுமதி மதிப்பீடு. |
| நட்டக்கழிவு கட்டணம் | 195,645,302 | 53.5 | NPL கடன்களில் அதிகரிப்பு. |
| வருமான வரி செலவினங்கள்/(ஆதாயம்) | (129,153,861) | -44 | ஆண்டின் போது ஏற்பட்ட குறிப்பிடத்தக்க நட்டம். |
| நிதி சேவைகள் மீதான வற் | (225,940,777) | -98 | ஆண்டின் போது ஏற்பட்ட நட்டம். |

2.3 விகிதப் பகுப்பாய்வு

கடந்த 4 வருட காலப்பகுதிக்கான கம்பனியின் பின்வரும் முக்கிய கணக்கீட்டு விகிதங்கள் மற்றும் மீளாய்வாண்டின் துறை விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

| விபரம் | துறை விகிதம் (2023) (%) | வங்கி விகிதம் (%) | | | |
|--|----------------------------------|----------------------|-------|-------|-------|
| | | 2023 | 2022 | 2021 | 2020 |
| இலாபத்தன்மை விகிதம் | | | | | |
| சராசரி உரிமை மீதான திரும்பல் (ROE) | 7.72 | -16.82 | 3.17 | 4.11 | 6.09 |
| சராசரி சொத்துக்கள் மீதான திரும்பல் (ROA) | 0.45 | -2.01 | -0.16 | 0.76 | 1.15 |
| தேறிய வட்டி எல்லை (சதவீதம்) | 2.94 | 1.02 | 3.52 | 4.34 | 4.24 |
| மூலதன போதுமை | | | | | |
| Basel III – தட்டு I (ஆகக் குறைந்தது 7%) | | 18.81 | 18.81 | 21.91 | 21.58 |

| | | | | |
|--|-------|-------|-------|-------|
| Basel III – மொத்த மூலதனம் (ஆகக் குறைந்தது 8.5%) | 18.89 | 19.76 | 23.87 | 22.67 |
|--|-------|-------|-------|-------|

சொத்து தரம்

| | | | | |
|---|--------|-------|-------|-------|
| மொத்த செயற்பாடற்ற/ நிலை 3 முற்பண (EPF உள்ளடங்கிய) கடன்கள் | 25.99 | 22.02 | 19.84 | 22.94 |
| மொத்த செயற்பாடற்ற/ நிலை 3 முற்பண (EPF தவிர்ந்த) கடன்கள் | 10.6 | 12.32 | 10.31 | - |
| திரவத்தன்மை விகிதங்கள் | | | | |
| திரவத்தன்மை மேவுகை விகிதம் (சதவீதம்) (100%) | 175.14 | 148.1 | 115 | 116 |

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|--|---|--|
| (அ) தற்போதுள்ள முறைமையின் வினைத்திறனின்மை காரணமாக அனைத்து மூலதனமாக்கல் அல்லாதவற்றை வங்கி இனங்கண்டிருக்காததால், மோசடிகளின் அபாயத்தை அதிகரிக்கும் வகையில், மூலதனம் அல்லாத EPF கடன் வழங்கல் முறைமையில் அவதானிக்கப்பட்டது. | சாத்தியமான அனைத்து மூலதனம் அல்லாத கடன்களுக்காக முறைமை சரிபார்க்கப்பட்டதுடன் முன்னிலைப்படுத்தும் போது அத்தகைய மூலதனமற்ற கடன்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. | மோசடி அபாயத்தைக் குறைப்பதற்கு முறைமை கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். |
| (ஆ) கடந்த மாதத்தின் மொத்த கடன் போர்ட்போலியோ (portfolio) 5 வேலை நாட்களுக்குள் கடன் தகவல் பணியகத்திற்கு (CRIB) அனுப்பப்பட வேண்டும். எனினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபன கடன்கள் மற்றும் வட்டி காலம் தாழ்த்தி செலுத்தப்படும் உரித்துடைய கடன்களின் விபரங்களை CRIB இற்கு அனுப்புவதில் கணிசமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளதுடன் தாமதமானது 30 மாதங்கள் வரை கணக்கிடப்பட்டது. | தரவு முரண்பாடுகள் மற்றும் தரவுச் சிக்கல்களைச் சீர்செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தின் காரணமாக சரியான நேரத்தில் கடன்களை அறிக்கையிடுவதில் சில சவால்கள் இருந்தன. AS 400 மொழியில் உருவாக்கப்பட்ட தற்போதுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போதுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கான மாற்றமின்றி புதிதாக உருவாக்கப்படும் கடன் தயாரிப்புக்களை அறிக்கையிடும் திறன் கொண்டவை அல்ல. AS 400 உருவாக்குபவர்கள் இல்லாததால் தேவையான மேம்பாடுகள் மெதுவாக முன்னேறி வருகின்றன. | CRIB இற்கு அறிக்கையிடும் தேவைப்பாடுகளுக்கு இணங்க திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். |

புதிய முக்கிய வங்கியியல் அமலாக்கத்துடன் தரவு சுத்திகரிப்புச் செயற்பாடு இடம்பெற்று வருகிறது, மேலும் புதிய முக்கிய வங்கியியல் முறைமை நேரலையில் இருப்பதால், SMIB ஆல் சரியான காலத்தில் தரவை அறிக்கையிட முடியும்.

3.2 பெறுகை முகாமைத்துவம்

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|--|---|---|
| (அ) பெறுகை வழிகாட்டல் 2006 இன் 4.2 ஆம் பிரிவின் பிரகாரம் தயாரிக்கப்பட வேண்டிய பிரதான பெறுகை திட்டம் வங்கியால் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. | பெறுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த இயக்கங்களில் எப்போதும் பிரதான திட்டத்தை தயாரிப்பதற்கு பெறுகை நிறுவனம் நடவடிக்கையை எடுத்துள்ளது. | 2006 பெறுகை வழிகாட்டலின் பிரகாரம் பிரதான பெறுகைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். |
| (ஆ) ஒரு வருட காலத்திற்கு தயாரிக்கப்பட்ட பெறுகைத் திட்டம் 2006 பெறுகை வழிகாட்டல்களின் பிரகாரம் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின் பிரகாரம் தயாரிக்கப்படவில்லை, மேலும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் செயலாற்றலை அளவிடுவதற்கும் செயற்படுவதற்கும் போதுமான தகவலை வழங்கியிருக்கவில்லை. | அவதானிப்பை ஏற்றுக்கொள்கிறதுடன் கொடுக்கப்பட்ட சரியான படிவங்களில் திட்டத்தை மேம்படுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. | பெறுகை வழிகாட்டல் 2006 மூலம் கொடுக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின் பிரகாரம் பெறுகைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். |
| (இ) இலங்கையில் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறைமையை அமுல்படுத்துவதற்காக 2019 திசம்பர் 17 ஆம் திகதிய 08/2019 ஆம் இலக்க PED சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் 2020 சனவரி 31 இற்கு முன்னர் தேசிய e-GP முறைமையில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும் கணக்காய்வு திகதியான 2024 ஆகஸ்ட் 31 வரை e-GP முறைமையில் வங்கி பதிவு செய்திருக்கவில்லை. | ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பெறுகை நிறுவனம் தேசிய E-GP முறைமையை பதிவு செய்வதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. | வங்கி E-GP முறைமையில் பதிவு செய்யப்பட வேண்டும். |

- (ஈ) பெறுகை வழிகாட்டல் 2006 இன் 2.5 மற்றும் 2.6 ஆம் பிரிவுகளின் மூலம் தேவைப்படுத்தப்பட்டவாறு பெறுகை கால அட்டவணையை வங்கி தயாரித்திருக்கவில்லை. நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் போது, இடம்பெற்று வரும் ஆவணங்களில் PTS ஐ பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெறுகைக் கால அட்டவணையை வங்கி தயாரிக்க வேண்டும்.
- (உ) சந்தைப்படுத்தல்—ஊக்குவிப்பு சேவை வழங்குனரின் பெறுகை
- (i) பெறுகை வழிகாட்டல் 2006 இன் 2.12 ஆம் பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படுத்தல்கள் பெறுகைக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் (TEC) உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதுள்ள நிறுவன நடைமுறையின் பிரகாரம் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து கூற்றுக்கள் எடுக்கப்படுவதில்லை. எனினும், புதிய பெறுகைக் கொள்கை கையேட்டை உருவாக்கும் போது இது பரிசீலிக்கப்படும். TEC மற்றும் PC உறுப்பினர்கள் இருவரும் வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
- (ii) வங்கியால் நியமிக்கப்பட்ட TEC இன் தலைவர் இறுதியாக வெற்றிகரமான கேள்விதாரராக தெரிவுசெய்யப்பட்ட ஒரு கேள்விதாரருடன் நிரூபிக்கப்பட்ட நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். கேள்விகள் மற்றும் தேவைப்பாடுகளை மதிப்பிடுவதற்கான தொழில்நுட்பக் குழு (TEC) நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் உள்ள நிபுணத்துவம் மற்றும் தகைமை காரணமாக TEC இற்கு சந்தைப்படுத்தல் தலைவரை நியமிப்பது உண்மையில் சரியான முடிவாகும். அக்கறை முரண்பாட்டின் காரணமாக, சாத்தியமான கேள்விதாரர்களுடன் தொடர்புடைய ஊழியர்கள் PC அல்லது TEC இற்கு நியமிக்கப்படக்கூடாது.
- (ஊ) முக்கிய வங்கியியல் முறைமையின் பெறுகை (ரூபா 197 மில்லியன்) முகாமைத்துவ கருத்துரைகள் வழங்கப்படவில்லை. பெறுகை வழிகாட்டலில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுடன் வங்கி இணங்க வேண்டியதுடன் பெறுகை செயன்முறையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக முறையான செயன்முறை பின்பற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த

வேண்டும்.

ஆவணங்களுக்கு TEC வழங்கிய அங்கீகாரம்.

- கேள்விக்கு முந்தைய கூட்டக் குறிப்பு.
- கேள்வியின் இறுதித் திகதி நீடிப்பு தொடர்பான TEC கூட்ட குறிப்புக்கள்.
- கூட்டிணைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் பெறுகைக் குழு (PC) கூட்ட குறிப்பு.

(ii) பெறுகை வழிகாட்டல்களின் (2006) 2.11.1(இ) பிரிவின் பிரகாரம் PC மற்றும் TEC இரண்டின் உறுப்பினர்களும் கூட்டாக முதல் கூட்டத்தில் கலந்து கொண்டு பெறுகைக் கால அட்டவணையுடன் உடன்பட்டிருக்கவில்லை.

(iii) பெறுகை வழிகாட்டல் 2006 இன் 2.12 ஆம் பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படுத்தல்கள், பெறுகைக் குழு (PC) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) உறுப்பினர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை.

(iv) கேள்விக்கு முந்தைய கூட்டத்திலோ அல்லது பின்னர் பெறுகை செயன்முறையிலோ கேள்விதாரரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொடுப்பனவு முறை கணிசமாக மாற்றப்பட்டுள்ளது. கொடுப்பனவு விதிமுறைகளை முன்னதாகவே மாற்றினால் கேள்விச் செயன்முறைக்கான பங்கேற்பு அதிகமாக இருக்கலாம், பின்னரான மாற்றம்

சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.

- (v) பெறுகைக் கால அட்டவணையின் பிரகாரம், முக்கிய வங்கியியில் முறைமையை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் 2020 யூன் 18 அளவில் கைச்சாத்திடப்பட வேண்டிய போதிலும் கைச்சாத்திடுதல் 2023 சனவரி 11 வரை தாமதமாகியது.

3.3 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|---|---|---|
| அறிக்கையில் திகதியான 2024 செப்டெம்பர் 19 வரை இந்த முறைமை அமுல்படுத்தப்படாத போதிலும் முக்கிய வங்கியியல் முறைமை அமுலுக்கு வரும் திகதியான 2023 சனவரி 11 அளவில் உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு வருடத்திற்குள் அமுல்படுத்தப்பட வேண்டும். | முக்கிய வங்கியியல் விற்பனையாளரால் 2024 ஏப்ரல் அளவில் விநியோகிக்கப்படுவதற்கு பட்டியலிடப்பட்டிருந்த விநியோகிக்கப்படக்கூடியவை 2024 யூலை இறுதி வரை நீடிக்கப்பட்டது. இதன் விளைவாக செயற்பாடுகளை பரீட்சிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. செயற்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் விபரங்கள் சேகரிக்கப்பட்டதாலும் முழு தேவைப்பாட்டை வழங்குவதற்கு ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட காலம் போதுமானதாக இல்லாததால் இது ஏற்பட்டது. 2024 யூன் 11 இல் முக்கிய வங்கியியல் அமுல்படுத்தல் கூட்டு வழிநடாத்தல் குழுவின் போது இது கலந்துரையாடப்பட்டது. அனைத்து தரப்பினரும் நேரலை தயார்நிலைக்கு செல்லும் (go live readiness) திகதியை 2024 ஒக்டோபர் 22 இற்கு மாற்றுவதற்கு இணங்கினர். தற்போதுள்ள தரவுகளின் முழுமையான தரவு நகர்த்தலுக்கு 3-4 நாட்கள் தேவைப்படும் என்பதால், புதிய முக்கிய வங்கியியல் முறையின் நேரடி செயற்பாடு 2024 நவம்பர் முதல் தொடங்கும். | தற்போதைய முறைமையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சமாளிப்பதற்கு, முக்கிய வங்கியியல் தீர்வை சரியான நேரத்தில் அமுல்படுத்துவதை வங்கி உறுதிப்படுத்த வேண்டும். |

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 முகாமைத்துவ தகவல் முறைமையின் செயற்திறன்

| கணக்காய்வு விடயம் | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|--|---|---|
| தகவல்களின் கிடைப்பனவின்மை மற்றும் நம்பகத்தன்மையின்மை காரணமாக ஒரு | MIS அலகு என ஒரு புதிய அலகு உருவாக்கப்படும், இது தரவை வழங்குவதற்கான மைய தொடர்பு புள்ளியாக இருக்கும். புதிய மைய வங்கியியல் முறைமையின் நேரலையுடன், இந்த அலகு | வங்கியின் தகவல் தேவைக்கு சரியான தரவை வழங்கும் பயனுள்ள முகாமைத்துவ |

பயனுள்ள முகாமைத்துவ தகவல் முறைமை வங்கிக்குள் காணப்படவில்லை.

சபை கூட்டக் குறிப்பு 24.06.80.01 ஐக் குறிக்கும் வகையில் செயற்படத் தொடங்கும், MIS அலகு கடன் நிர்வாக பிரிவின் கீழ் இருக்கும். புதிய மைய வங்கியானது நிதித் தரவை வழங்குவதில் முக்கிய முறைமையாக இருக்கும். மேலும் MIS அலகு வங்கிகளின் தகவல் தேவைகளுக்கு நிலையான தரவை வழங்கும்.

தகவல் முறைமையை வங்கி நிறுவ வேண்டும்.

4.2 கணக்காய்வுக் குழு

கணக்காய்வு விடயம்

சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால், கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நடாத்தப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

பணிப்பாளர்கள் இல்லாத காரணத்தால் முதல் 06 மாதங்களில் கூட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டிருக்காத போதிலும் மீளாய்வாண்டில் வங்கியால் நான்கு கணக்காய்வு கூட்டங்களை நடாத்த முடிந்தது.

பரிந்துரை

ஆண்டு முழுவதும் வங்கியின் செயற்பாடுகளை கணக்காய்வுக் குழு மதிப்பாய்வு செய்ய வேண்டும்.